



கணக்குவைத்திருப்போருக்கான பொதுவான தொழில் நிபந்தனைகள்

- இந்நியதிநிபந்தனைகள், அமானா வங்கி பீஸல்சீயின் 'கணக்கு வைத்திருப்போருக்கான பொதுவான தொழில் நிபந்தனைகள்' எனவறியப்படுதல் வேண்டுமென்பதுடன், அவை அமானா வங்கி பீஸல்சீ யுடன் எவரேனும் வாடிக்கையாளரின் எல்லாக் கொடுக்கல்வாங்கல்களுக்கும் ஏற்புடையனவாதலும் வேண்டும்.

இந்தப் பொதுவான தொழில் நிபந்தனைகளில்,

- சந்தர்ப்பம் வேறுவகையாகத் தேவைப்படுத்தினாலொழிய ஒருமையைக் குறிக்கும் சொற்கள் பன்மையையும் உள்ளடக்குதல் வேண்டும்
- சந்தர்ப்பம் வேறுவகையாகத் தேவைப்படுத்தினாலொழிய ஆண்பாலைக் குறிக்கும் சொற்கள் பெண்பாலையும் உள்ளடக்குதல் வேண்டும்
- "வங்கி" என்ற சொல் அமானா வங்கி பீஸல்சீ எனப் பொருளாதல் வேண்டுமென்பதுடன், அதன் அடுத்தபுறவர்களையும் சாட்டுதற்காரர்களையும் உள்ளடக்குதலும் வேண்டும்.
- அமானா வங்கி பீஸல்சீ யுடன் ('வங்கி') கணக்கொன்றைத் திறப்பதன்மூலம், முரணான விதிப்புக்கள் எழுத்தில் செய்யப்பட்டு வங்கியினால் உடன்பட்டுக்கொள்ளப்பட்டாலொழிய, வாடிக்கையாளர் தம்மை இந்நிபந்தனைகளுக்கு அமைத்துவராக்குகின்றார்.
- வாடிக்கையாளரின் மாதிரிக் கையொப்பத்தையும் அத்தகைய தத்துவம் பொதுவானதா அல்லது வரையறுக்கப்பட்டதாவென்றும் பின்னைய விடயத்தில் அத்தகைய வரையறையின் திட்டவடமான அளவையும் கூறி வங்கிதொடர்பில் வாடிக்கையாளரைப் பிணிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட ஆன் (ஆட்கள்) எவரேனும் இருப்பின் அவரின் (அவர்களின்) மாதிரிக் கையொப்பங்களையும் வங்கிக்கு வழங்குவதற்கு வாடிக்கையாளர் கடப்பாடுடையவராகவுள்ளார். படிவங்களில் வரையறைகள் எவையும் கூறப்படாவிடின், அத்தகைய ஆட்களின் அதிகாரம், அமைப்புகள் விதிகளில் அல்லது கூட்டிணைப்பு ஒழுங்குவிதிகளில் அல்லது பொதுவான அல்லது வரையறுக்கப்பட்ட அந்நோணித்தத்துவங்களில் அல்லது வேறெவையேனும் ஆவணங்களில் குறிப்பாக வரைவிலக்கணங்களுடன்ள்ளதெனத் தோன்றினாலும்கூட, வாடிக்கையாளர், ஏதேனும் தொகைக்கும் ஏதேனும் குறிக்கோளுக்காகவும், எந்தக் கையொப்பத்தின் மாதிரி வழங்கப்பட்டுள்ளதோ அந்த ஏதேனும் கையொப்பத்தினால் முழுமையாகப் பிணிக்கப்படுவார். ஒன்றில் வாடிக்கையாளரைப் பிணிப்பதற்குத் தகைமையுள்ள ஆட்கள் தொடர்பான அல்லது அவர்களின் தத்துவங்களின் அளவு தொடர்பான திற்புகள், மேற்குறிப்பிடப்பட்ட படிவங்களில் அவைவற்றிய அறிவித்தல் கொடுக்கப்படும் மட்டுமே வங்கியினால் ஏற்றக்கூறக்கூடப்படும். இவ்வழிப்புறயிற் குறிப்பிடப்பட்டவாறு மாதிரிகளைக் கொடுத்துத் தவறுதற்கு வாடிக்கையாளரின் அச்சுடையினூடாக அல்லது அவற்றைப் பிழையாக அல்லது பூணம்ற்றனவாகக் கொடுத்துத் தவறுதல்மூலம் அவரினால் சேதம் அல்லது இழப்பு உற்பத்தலால் வங்கி பொறுப்பாகாது.
- கணக்கொன்று இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட ஆட்களின் கூட்டுப்பெயர்களில் வைத்துக்கூடப்படும், இக்கணக்குச் சம்பந்தமாக அவர்களுள் ஒருவரினால் அல்லது ஒருவருக்கு மேற்பட்டோரினால் செய்யப்பட்ட எல்லாம் அவர்கள் எல்லோரும் பிணிக் குமென்பதுடன், வேறுவகையாக எழுத்தில் உடன்பட்டுக்கொள்ளப்பட்டாலொழிய, அவர்கள் எல்லோரும் கூட்டாகவும் தனித்தனியாகவும் கணக்குக்குப் பொறுப்பாகிவிடுவர்.
- விசேட நோக்கங்களுக்காக வங்கியிடம் கையளிக்கப்பட்டுள்ள பிணைப்பொறுப்புகள் புறங்க்கலாக (மாற்றுதல், சரிபார்த்தல், பங்குச்சான்றிதழ் தொகுதிளைத் திட்டவடமான முறிகளாகப் பரிமாற்றுதல் அல்லது பங்கிலாபங்களைச் சேகரித்தல் போன்றவை), வங்கியின் கட்டுக்காப்பிலுள்ள அல்லது அதன் கட்டுக்காப்பிற்குள் வரக்கூடிய வங்கியின் சார்பில் முன்றாந்திரத்தவர்களினால் வைத்திருக்கப்பட்டக்கூடியவையும் வாடிக்கையாளருக்குச் சொந்தமானவையுமான, உதாரணமாகப் பிணைப்பொறுப்புகள், ஏற்றுபொருட்டியல்கள், எழுத்தாணிகள், நாணயமாற்றுண்டியல்கள் மற்றும் வேறு வர்த்தகப் பத்திரங்கள் போன்ற பெறுமதிவாய்ந்த எல்லாப் பத்திரங்களும், வாடிக்கையாளருக்கெதிராக வங்கி கொண்டுக்கூடக்கூடியவையும் இதுவரை முத்திரவடையாதவையும் அல்லது எதிர்பாரதவையுமானவைவாட்டப்பட்ட எல்லா உரிமைக்கோரிக்கைகளுக்காகவும் வங்கிக்கு அடைமானத்தின் கீழுள்ளவையாகக் கருதப்படுகின்றன. மேற்படி அடைமானத்தில் உள்ளடக்கப்பட்ட பிணைப்பொறுப்புகள், வேறுவகையாக ஒழுங்கேற்பாடுசெய்யப்பட்டாலொழிய, இப்பிணைப்பொறுப்புகளை மீள அடைமானம்வைப்பதற்கான உரிமையுடன், வங்கியினால் அதன் பொதுவான பிணைப்பொறுப்புகளின் கையிருப்புகள் எடுக்கப்படுகின்றன.
- வாடிக்கையாளர் எத்தகையதுமான அம்சம்தொடர்பிலும் வங்கிதொடர்பிலான தமது கடப்பாடுகளை ஈடுசெய்யாதபட்சத்தில், வங்கியானது, அதன் நிறைவேற்றிமையைத் தவிரவும் அதற்கு மேலதிகமாகவும், ஏதேனும் முன்னறிவித்தல் கொடுக்காமலும் அல்லது அமைப்புக்கட்டளைபொன்றை முன்னர் வழங்காமலும், அது முறையானதெனக் கருதுகின்றவாறான அத்தகைய நேரத்திலும் அத்தகையவொரு முறையிலும் பிணைப்பொறுப்பின் முழுமையையும் அல்லது அதன் ஏதேனும் பாகத்தையும் தேறிப்பெறுவதற்கும், செலவுகளுட்பட்ட, கொடுத்துத்தீர்த்தல் நேரம்வரை வங்கிக்கு வருமதியான எல்லாப் பணத்தொகைகளுக்காகவும் வரும்புகளிலிருந்து தனக்காகப் பணம்பெறுவதற்கும் அதிகாரமளிக்கப்படுகின்றது.
- வங்கி உரித்துடையதாகவிரும்பக்கூடிய ஏதேனும் குறிப்பிட்ட அத்துடன்: 'அல்லது பொதுவான சோந்தை அல்லது வேறு உரிமைகள் அல்லது பரிசாரங்களுடன் மேலதிகமாகவும் மற்றும் சட்ட நடைமுறையின் மூலமாகவாயினுஞ்சரி அல்லது வேறுவகையாகவாயினுஞ்சரி, வங்கியானது, எந்நேரத்திலும் வாடிக்கையாளருக்கு அறிவித்தலின்றி, வாடிக்கையாளரினதும் எதும் அல்லது எம்முன் எவரேனும் ஒருவரினதும் அல்லது ஒருவருக்கு மேற்பட்டோரினதும் எல்லா அல்லது எவையேனும் கணக்கையும்(குகளையும்) பொறுப்புகளையும் இணைக்கலாம் அத்துடன்: 'அல்லது ஒன்றுதிட்டலாமென்பதுடன், மேற்கூறப்பட்ட அத்தகைய ஏதேனும் கணக்கின்(குகளின்) வரவிற்குள்ள ஏதேனும் பணத்தொகையை(களை) அத்தகைய வேறேதேனும் கணக்கின்(குகளின்) எவையேனும் பொறுப்புகளைக் கொடுத்துத்தீர்ப்பதில் அல்லது அதற்காக அல்லது வேறேதேனும் அம்சம் தொடர்பில் மற்றும் அத்தகைய பொறுப்புக்கள் உள்ளபடியானவையாக அல்லது எதிர்பாரதவையாக, முதனிலையானவையாக அல்லது இணையானவையாக அல்லது தனித்தனியானவையாக அல்லது கூட்டானவையாக இருப்பினுஞ்சரி, ஈடுசெய்யலாம் அல்லது கைமாற்றலாம்.

- வரவுப் பதிவுகளைச் செல்லுபடியாக்குகின்ற வாடிக்கையாளரிடமிருந்து அல்லது அவர்சார்பில் வங்கி ஏதேனும் எதிர்ப்பெறுமதியைப் பெறவேண்டியிருப்பின், அது முறையாகவும் தாமதமின்றியும் பெறப்படுதல் வேண்டுமென்ற கார்ப்புளசகத்துடன் அப்பதிவுகளை வங்கியினால் பயனுறுத்தப்படுகின்றன; அதில் தவணைதவரப்படுமிடத்து வங்கியானது, எத்தகையதுமான ஏதேனும் அறிவித்தலுமின்றி ஏதேனும் வரவுப் பதிவிட்டை முழுமையாக அல்லது பகுதியளவில் எதிர்பாராக்குவதற்கு உரித்துடையதாகவுள்ளது.
- கணக்குக்கூறுறுக்கள் கவனமாகப் பரிசோதனை செய்யப்பட்டு ஏதேனும் பிழை அல்லது விட்டுவிடுகை வங்கிக்கு உடனடியாக அறிவிக்கப்படுதல் வேண்டும். கூற்றுக்களிலுள்ள பிழைகள், அவை பெறப்பட்டதிலிருந்து ஏழு நாட்களினுள் வங்கிக்கு எழுத்தில் கூட்டிக்காட்டப்படாவிடின், வாடிக்கையாளர் கூற்றைக் கேள்விக்குட்படுத்துவதற்கு உரித்துடையவராதலாகாதென்பதுடன், அதன்பின்னர் அவை வங்கிக்கும் வாடிக்கையாளருக்குமிடையே இறுதியானவையாகவும் முடிவானவையாகவும் கருதப்படுதலும் வேண்டும்.
- வாடிக்கையாளருக்கு வங்கியிடமான தமது கணக்கின்மீதான காசோலைப் பெறுதல்களைப் பின்வரும் நிபந்தனைகள் ஆளுவனவாகும்.
 - வாடிக்கையாளர் இயன்றளவுவரை பொய்யானதாகத்தலைத் தடுக்கின்ற அத்தகைய முறையிலும் வாடிக்கையாளர் வழங்குகின்ற ஏதேனும் காசோலையை நிரப்பதில் வேண்டும்; ஆதலால் காசோலை எத்தொகைக்காகப் பயன்படுத்தப்படுகின்றதோ அத்தொகை, உடனடியாகக் கண்டுபிடிக்கப்படாமல் எண்களின் அல்லது சொற்களின் ஏதேனும் சேர்த்தல் இயலாததாகவிரும்பும் அத்தகையவொரு வகையில் எண்களிலும் சொற்களிலும் எழுதப்படுதல் வேண்டும்.
 - புராதன ஊரளவுஅநச அரளவ கடை ரி யலெ உராதபுராத வாந ஊரளவுஅநச ணைரளந ணை ணைரள அய கயச யள மீளணடைந: வாந யஅழரவெ கபச றாணஉ வாந உராதபுராத ணை ரளநன அரளவ வாநசநகபசந டுந றசவைவநெ கெ கைபசநத யனெ கை றமுசனன கை ணைரஉ ய றயல வாயவ யலெ யனனவைவநெ முக கைபசநத றமுசனன றடை டுந கைமீளணடைந றவைவரவ கைஅநனயைவந ணைரவஉ வமைடு.
 - வாடிக்கையாளர் தமது காசோலைப் புத்தகத்தை மேற்கொண்டு பயன்படுத்தவேண்டியிராத பட்சத்திலும் கணக்கு மூடப்படும் விடயத்திலும், இயன்றளவு விரைவாகக் காசோலைப் புத்தகத்தை வங்கிக்குத் திருப்பிக்கொடுப்பதற்கு அவர் கடப்பாடுடையவராகவுள்ளார்.
 - கரைகடந்த வங்கித்தொழிற் கூறுகளின் வாடிக்கையாளர்களுக்குக் காசோலைப் புத்தகங்கள் வழங்கப்படமாட்டாது. கணக்கிலிருந்தான மீளப்பெறுதல்களும் நிதி கைமாற்றல்களும் தனிப்பட்ட வேண்டுகோள்களின்மீது மட்டுமே செய்யப்படும்.
 - கரைகடந்த வங்கித்தொழிற் கூறுக் கணக்குகளுக்கான எல்லா வரைவுகளும்: 'காசோலை வைப்புக்களும் கரைகடந்த வங்கித்தொழிற் கூறுக்கு மட்டுமே கையளிக்கப்படுதல் வேண்டும்.
 - காசோலைகள் காணற்போனால்: 'கனவாட்டப்பட்டால் அல்லது தவறவிடப்பட்டால், காசோலை இலக்கம், திகதி, தொகை மற்றும் பணம்பெறுபவரின் பெயர் என்பவற்றைக் கொடுத்து கொடுப்பனவை நிறுத்தும்படி வாடிக்கையாளர் உடனடியாக எழுத்தில் வங்கிக்கு அறிவுறுத்துதல் வேண்டும். அத்தகைய எல்லா அறிவுறுத்தல்களும், சம்பந்தப்பட்ட காசோலை: 'கள் அத்தகைய அறிவுறுத்தல் பெறப்பட்ட நேரம்வரை செலுத்தப்படாதிருப்பின் மட்டுமே பயனுறும். தொலைபேசியில் கொடுக்கப்பட்ட கொடுப்பனவை நிறுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் இயையான தொலைபேசி அமைப்பிலிருந்து 48 மணித்தியாலங்களுள் எழுத்தில் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும். அத்தகைய எழுத்திலான அறிவுறுத்தல்கள் 48 மணித்தியாலங்களுள் பெறப்படாவிடின் வங்கியானது இயையான கொடுப்பனவை நிறுத்துவதற்கான அறிவுறுத்தல்களை இரத்துச்செய்வதற்கு உரிமை கொண்டுள்ளது.
 - வங்கியானது மேற்போந்தவற்றுள் எல்லாவற்றினாலும் அல்லது எவற்றினாலும் ஏற்படுத்தப்பட்டவையும் அல்லது அவற்றின் இடைநேர்வினைவானவையும், வங்கியின் வழமையான தொழில்நெறிக்கிணங்க வங்கியினால் விதிக்கப்பட்டவையும், வரிவிதிக்கப்படற்பாலவையும் அல்லது வரிவிதிக்கப்படற்பாலதல்லாதவையுமான எல்லா வங்கியாளர் விதிப்பனவுகள், ஒவ்வொரு விரைந்தினைவையுமான செலவுகள், கட்டணங்கள், தரவுகள், தண்டங்கள், ஏதேனும் இலாப அதிகரிப்பு, முதலீடுகளின் மீதான திருப்பல், மேற்கூறப்பட்டவாறான சட்ட மற்றும் வேறெவையேனும் விதிப்பனவுகள் என்பவற்றையும், எந்நேரத்திலும் வங்கியின்மீது விதிக்கப்பட்ட வரிகள் அத்துடன்: 'அல்லது விதிப்பனவுகள் அல்லது அறவிடுகள் போன்றவையும் வங்கியினால் செலுத்தப்படுவதற்குக் கோரப்பட்டக்கூடிய அத்தகைய வேறு பணத்தொகைகளையும் வாடிக்கையாளரின் கணக்குக்கு(களுக்கு) பற்றுகைத்தல்வேண்டும். அத்துடன் சேர்த்து அஞ்சுந்கட்டணம், முத்திரைகள், தொலைபேசி மற்றும் SWIFT விதிப்பனவுகள் போன்ற வங்கியினால் உற்பத்தல் எல்லாச் செலவுகளும் வாடிக்கையாளர்மீது பொறுப்பிக்கப்படும்.
 - வங்கியானது, எந்நேரத்திலும் அதன் தனி மற்றும் கட்டற்ற தற்றுணியில் ஏதேனும் கணக்கை ஏதேனும் காரணங்காட்டாது முடிவிலடாம். எவ்வாறாயினும், வங்கி, கணக்கு முடிவிடப்படணம் பற்றி 14 நாட்கால அறிவித்தலை வாடிக்கையாளருக்குக் கொடுக்கும். சொல்லப்பட்ட அறிவித்தல் வாடிக்கையாளரின் கடைசியாக அறியப்பட்ட முகவரிக்கு அஞ்சலில் அனுப்பப்படும் வாடிக்கையாளருக்குப் போதியமுறையில் சேர்ப்பிக்கப்பட்டதாகக் கருதப்படுதல்வேண்டும். வாடிக்கையாளரின் உடைமையிலுள்ள எல்லாப் பயன்படுத்தப்படாத காசோலைகளையும் வாடிக்கையாளர், கோரிக்கையின்மீது திருப்பிக்கொடுத்தல் வேண்டும்.
 - வங்கியிடம் கொடுக்கப்பட்ட எல்லாத் தகவல்களும் (கணக்குத் திறக்கும் படிவத்திலாயினுஞ்சரி அல்லது வேறுவகையாகவாயினுஞ்சரி) வாடிக்கையாளரின் அறிவுக்கெட்டியுடைய உண்மையானவையும் செம்மையானவைப்டமென வாடிக்கையாளர் நம்புறுதிசெய்கின்றார். இத்தகவல்லான ஏதேனும் மாற்றத்தை வங்கிக்கு அறிவிப்பதற்கு வாடிக்கையாளர் பொறுப்பேற்கின்றார்.
 - வாடிக்கையாளரின் முகவரியிலான ஏதேனும் மாற்றம்பற்றி வங்கிக்கு உடனடியாக அறிவிக்கப்படுதல் வேண்டும்.
 - வங்கியிடமான எல்லா வைப்புக்களும் அவற்றின் கருமீளப்புகளில் செலுத்தப்படற்பாலனவாகும்.
 - அமானா வங்கியின் நடப்புக் கணக்குகள் குவாட் (கடன்) நெறிகளின்கீழ் தொழிற்படும். வங்கியுடன் செய்யப்பட்ட விசேட ஒழுங்கேற்பாடுகளின்மூலம் தவிர வாடிக்கையாளர், வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து: 'குகளிலிருந்து மேலதிகப்பற்றைப் பெறுதலாகாது.

கணக்குகளில் போதியனவற்ற நிதிகள் இருப்பின் காசோலைகளைச் செல்லுபடியற்றனவாக்குவதற்கும், திருப்பியனுப்பப்பட்ட ஒவ்வொரு காசோலைக்கும் கட்டணம் விதிப்பதற்குமான உரிமையை வங்கி கொண்டுள்ளது. எவ்வாறாயினும், வங்கி, அதன் தனித் தற்முனியில் வாடிக்கையாளரின் அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பமிடுவோருவரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது ஆக்கப்பட்ட காசோலையை, களை அத்துடன், அல்லது உண்டியல்களை அத்துடன், அல்லது வாக்குறுதிப்பத்திரங்களை, அத்தகைய காசோலைகள் முதலியவற்றைச் செல்லுபடியாக்குதல் அத்தகைய கணக்கிலிருந்து மேலதிகப்பற்றறு பெறப்படுவதனை அல்லது ஒரு மேலதிகப்பற்றறு ஒழுங்கேற்பாடு விஞ்சப்படுவதனை விளைவிக்கலாம் என்பது எவ்வாறிருப்பினும், செல்லுபடியாக்கலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர் நிபந்தனையுடைய கோரிக்கையின்மேல் மேலதிகப்பற்றாகப் பெறப்பட்ட தொகையையும் மேற்போந்தவற்றுள் எல்லாவற்றினாலும் அல்லது எவற்றினாலும் ஏற்படுத்தப்பட்டவையும் அல்லது அவற்றின் இடையே விளைவானவையும், வங்கியின் வழமையான தொழில்நெறிக்கிணங்க வங்கியினால் விதிக்கப்பட்டவையும், வரிவிதிக்கப்படப்பாலவையும் அல்லது வரிவிதிக்கப்படப்பாலதவையுமான எல்லா வங்கியாளர் விதிப்பனவுகள், ஒவ்வொரு விவரணத்தினையையுமான செலவுகள், கட்டணங்கள், தரவுகள், தண்டங்கள், ஏதேனும் இலாப அதிகாரிபு, முதலீடுகளின் மீதான திருப்பல், மேற்கூறப்பட்டவாறான சட்ட மற்றும் வேறெவையையும் விதிப்பனவுகள் என்வற்றையும், எந்நேரத்திலும் வங்கியின்மீது விதிக்கப்பட்ட வரிகள் அத்துடன், அல்லது விதிப்பனவுகள் அல்லது அறிவிடுகள் போன்றவையும் வங்கியினால் செலுத்தப்படுவதற்குக் கோரப்படக்கூடிய அத்தகைய வேறு பணத்தொகைகளையும் மீளச்செலுத்துவதற்குக் கட்டபாடுடையவராகவுள்ளார் என்பதுடன், வங்கியானது மேற்கூறப்பட்ட அத்தகைய செலவுத்தொகைகளையும் விதிப்பனவுகளையும் வாடிக்கையாளரிடமிருந்து அறிவிடுவதற்கு உரிமையுடையதாகவும்கூடும். இதன்கண் அடங்கியுள்ளதெயும், எத்தகையதுமான மேலதிகப்பற்றறு வசதியையும் வாங்குவதற்கு வங்கி பிணிக்கப்பட்டதென, வங்கியினாலான ஒன்றில் வெளிப்பதையான அல்லது உட்கிடையான உடன்படிக்கையாகப் பொருளமைத்துக்கொள்ளப்படுதலாகாது.

18. நுட்புக் கணக்குச் சம்பந்தமாக ஏதேனும் மேலதிகப்பற்றறு அல்லது வேறெவையேனும் வங்கித்தொழில் வசதிகளின்மீது மேற்படி கணக்குக்கு(களுக்கு) வரவுவைக்கப்பட்ட எவையேனும் மற்றும் எல்லாத் தொகைகளும், சொல்லப்பட்ட மேலதிகப்பற்றின்மீது அல்லது வேறெவையேனும் வங்கித்தொழில் வசதிகளின் மீது செலுத்தப்படப்பாலவனாகக் காலத்துக்குக்காலம் வங்கியினால் நிர்ணயிக்கப்படக்கூடியவாறாக அல்லது விதிக்கப்படக்கூடியவாறாக, எல்லா வங்கியின் வழமையான தொழில்நெறிக்கிணங்கவுள்ள எவையேனும் வங்கியாளர் விதிப்பனவுகள், இலாப அதிகாரிபு மற்றும் ஒவ்வொரு விவரணத்தினையையுமான செலவுகள் என்பவற்றைக் குறைப்பதற்கு, அத்தகைய விதிப்பனவுகள் முழுமையாகச் செலுத்தப்படும்வரை முதலில் பயன்படுத்தப்படுதல்வேண்டும். அப்பொழுது மட்டுமே அவ்வாறு வரவுவைக்கப்பட்ட அத்தகைய எவையேனும் தொகைகள் அத்தகைய மேலதிகப்பற்றின் அல்லது வேறெவையேனும் வங்கித்தொழில் வசதிகளின் பிரதான தொகையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

19. நிலுவையாகவுள்ள ஏதேனும் பணத்தொகை அல்லது பணத்தொகைகள் வாடிக்கையாளரிடமிருந்து வருமதியாகவும் செலுத்தப்படப்பாலதாகவும் வந்துள்ள பட்சத்தில், வங்கியானது வழமையான வங்கித்தொழில் செயல்முறைக்கிணங்கத் தண்டங்களை விதிப்பதற்கு உரித்துடையதாதல் வேண்டும். ஆயின் அத்தகையவொரு பட்சத்தில் தண்டங்களின் பெறுமதி வங்கியினால் பேணப்பட்ட தரும நிதியத்துக்கு நேரடியாக வரவுவைக்கப்படுதல் வேண்டும்; வங்கியானது அதிலிருந்து அதன் செலவுகளை எதிர்செய்யலாம் என்பதுடன், மீதியை ஒரடியா மேற்பார்வைப் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தருமத்துக்குக் கையுதிர்க்கலாம்.

20. காசோலை வைப்புப் பெட்டிகளினாலும் தன்னியக்கப் பணஞ்செலுத்தும் பொறிகளினாலும் (ATM கள்) வழங்கப்பட்ட தற்காலிக மதிப்புரை எவ்வாறிருப்பினும், வங்கி எச்சுழ்நிலைகளின்மீடும் அல்லது எத்தகையதுமான எங்காரணத்துக்காகவேனும், காசோலை வைப்புப் பெட்டிகளினுள் அல்லது ATM களினுள் வைப்பிலிடப்பட்டதாகச் சொல்லப்பட்ட காசோலைசொடர்பில் அவ்வாறு வைப்பிலிடப்பட்ட காசோலைகள் வாடிக்கையாளரின் கணக்குக்கு வரவுவைக்கப்பட்டிருந்தாலொழிய, எவையேனும் உரிமைக்கோரிக்கைகளை ஏற்றுக்கவனித்தலாகாது. வாடிக்கையாளர் கணக்குகளுக்கு வரவுவைக்கப்பட்ட காசோலைகள் சேகரிப்புக்காக மட்டும் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், பணஞ்செலுத்தும் வங்கியினால் தீர்வுசெய்யப்படும்வரை வரும்படிக்கள் மீளப்பெறப்படுவதற்குக் கிடைக்கக்கூடியனவாகவும்கூடாது. நிதிகள் கிடைக்கக்கூடிய திகதி, சுட்டிக்காட்டுகை நோக்கங்களுக்காக மட்டும் காட்டப்படுகின்றது.

21. வங்கியானது நம்பிக்கைப்பொறுப்புக்களை ஏற்றங்கீகரிப்பதில்லை.

22. வாடிக்கையாளருக்கு மேற்கொண்ட ஏதேனும் குறிப்பீடற்றி வாடிக்கையாளரின் கணக்கு(கள்) சம்பந்தமாக வேறு வங்கிகளிலிருந்து பெறப்பட்ட விசாரணைகளுக்குப் பதிலளிக்கும்படி வாடிக்கையாளர் இத்தால் வங்கிக்கு அதிகாரமளிக்கின்றார்.

23. வங்கியானது திட்டங்களையும் சேவைகளையும் இல்லாமிய வங்கித்தொழில் நெறிகளின்மீது முனைகின்றதென வாடிக்கையாளர் ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்கின்றது. அதற்கிணங்க, வங்கியுடன் கணக்கொன்றைத் திறப்பதன்மூலம் வாடிக்கையாளர், காலத்துக்குக்காலம் வலுவிலிருக்கக்கூடிய அத்தகைய வங்கித்தொழில் நெறிகளுக்கு அமைந்தவராதல்வேண்டும். வாடிக்கையாளரினால் அத்தகைய திட்டங்களும் சேவைகளும் எந்த நியதிநிபந்தனைகளின்மீது பெறப்படுகின்றனவோ அந்த நியதிநிபந்தனைகளின் ஒரடியா அம்சம் வங்கியின் ஒரடியா மேற்பார்வைப் பேரவையின் வழிகாட்டு நெறிகளுக்கும் முடிபுகளுக்கும் அமைந்ததாதல் வேண்டும்.

24. வங்கியின் ஒரடியா மேற்பார்வைப் பேரவையின் வழிகாட்டுதலின் கீழ் ஒரடியா நெறிகளுக்கு இசைந்தொழுகும் அதேவேளையில் (இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட ஒழுங்குவதிகளும் பணிப்பாடுகளும் உட்பட) வங்கிகளுக்கு ஏற்புடையனவான இலங்கையின் எல்லா வழமையான சட்டங்களினாலும் ஒழுங்குவதிகளினாலும் வங்கி ஆளப்படுகின்றது.

25. வங்கியானது எந்த நியதிநிபந்தனைகளின்மீது வாடிக்கையாளருக்கு எவையேனும் திட்டங்களையும் சேவைகளையும் முனைகின்றதோ அந்த நியதிநிபந்தனைகளின் ஒரடியா அம்சம் சம்பந்தமான ஏதேனும் பிணக்கின்மீது, வங்கியின் ஒரடியா மேற்பார்வைப் பேரவையின் முடிபுகள் இறுதியானவையாதல் வேண்டும்.

26. வங்கியானது, வெளிநாட்டு நிதிசார் நிறுவனமொன்றாக, தன்மையின் ஆள்புலத்துக்கு அப்பாற்பட்ட சட்டவாக்கமாகவுள்ள ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (ஐஅநா) வெளிநாட்டுக் கணக்கு மற்றும் வரி இணங்கியொழுக்கைச் சட்டத்துக்கு (FATCA) அமைந்ததாகவுள்ளதென வாடிக்கையாளர் இத்தால் ஒப்புக்கொள்வதுடன், ஐஅநாடுகளைச் சேர்ந்த ஆட்களின் சொத்துக்களை அறிக்கையிடுதலையும் வரிகளைப் பிடித்துவைத்தலையும் ஏனைய கட்டபாடுகளையும் உட்படுத்துகின்ற FATCA இன் விதிகளுக்கும் ஒழுங்குவதிகளுக்கும் வங்கி இணங்கியொழுங்குவதற்குக் கட்டபாடுடையதெனவும் ஏற்றங்கீகரிக்கின்றார். எதிர்காலத்தில் எந்நேரத்தில் காலத்துக்குக்காலமும் ஏனைய வெளிநாட்டு நியாயாதிக்கங்களினால் விதிக்கப்பட்ட ஏனைய ஒத்த ஆள்புலத்துக்கு அப்பாற்பட்ட சட்டவாக்கங்களுக்கு வங்கி

அமைந்ததாகப்படலாமெனவும் வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கின்றார். மேற்கொண்ட குறிப்பீடற்றி வாடிக்கையாளரினால் திறக்கப்பட்ட அத்துடன், அல்லது பேணப்பட்ட அத்துடன், அல்லது செய்யப்பட்ட, அல்லது முடப்பட்ட கணக்குகளும் முதலீடுகளும்பற்றிய எல்லாத் தகவல்களையும், அத்தகைய தகவலை வெளிவிடுவதற்கான தேவைப்பாட்டுக்கு இணங்கியொழுங்குவதற்கு வங்கியின்மீது அறிக்கையிடுவதற்கான கடமை அத்துடன், அல்லது கட்டபாடு ஒன்று சுமத்தப்படுமிடத்து, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உள்ளக அரசுரைச் சேவைகளுக்கு (US-IRS) அல்லது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அல்லது வேறெவையேனும் நியாயாதிக்கங்களின் வேறெவையேனும் ஒழுங்குபடுத்தும் அதிகாரிக்கு அறிக்கையிடும்படி வாடிக்கையாளர் இத்தால் வங்கிக்கு அதிகாரமளிக்கின்றார். US-IRS இனால் அல்லது மேற்கூறப்பட்டவாறு வேறேதேனும் நியாயாதிக்கத்துள்ள வேறெவையேனும் ஒழுங்குபடுத்தும் அதிகாரியினால் வழங்கப்பட்ட எவையேனும் அறிவுறுத்தல்களுக்கிணங்க US-IRSக்கு அல்லது வேறேதேனும் நியாயாதிக்கத்திலுள்ள வேறெவையேனும் ஒழுங்குபடுத்தும் அதிகாரிக்குத் தொடர்ச்சியாகக் கண்காணித்து அறிக்கையிடுதலும், எவையேனும் வரிகள், அறிவிடுகள், தண்டங்கள் அல்லது வாடிக்கையாளர் கணக்குத் தொடர்பான வேறு விதிப்பனவுகள் என்பவற்றைப் பிடித்துவைத்தலும் மற்றும் அனுப்பதலும் உட்பட ஆனால் அவற்றுக்கு வரையறுக்கப்படாமல், மேலும் செயலாற்றும்படியும் வாடிக்கையாளர் வங்கியை இத்தால் அறிவுறுத்துகின்றார்.

- ஏதேனும் கணக்கைத் திறக்கும் நேரத்தில் FATCA வின் வரைவிலக்கணத்தினுள் வாடிக்கையாளர் ஒரு 'US ஆளாக' அல்லது வேறேதேனும் வெளிநாட்டு நியாயாதிக்கத்தின் பிரசையொருவராக (நாட்டவர்) இராதிருப்பினுங்கூட, மேற்கூறப்பட்டவாறு வாடிக்கையாளர் பின்னர் 'US ஆளாக' அல்லது வேறேதேனும் வெளிநாட்டு நியாயாதிக்கத்தின் பிரசையொருவராக (நாட்டவர்) வந்தால், அத்தகைய அந்தஸ்து மாற்றம்பற்றி வங்கிக்கு உடனடியாக அறிவிப்பதற்கு வாடிக்கையாளர் இத்தால் பொறுப்பேற்கின்றாரென்பதுடன், அதிலிருந்து மேலே 26ஆம் பிரிவினுள்ள மேற்போந்த நிபந்தனைகளை ஏற்புடையனவாகக் அவற்றுக்கிணங்கச் செய்வாற்றுவதற்கு வங்கிக்கு அதிகாரமளிக்கப்படுதலும்வேண்டும். வாடிக்கையாளர் இத்தேவைப்பாட்டுக்கு இணங்கியொழுக்கத் தவறினால் அல்லது FATCA வின் அல்லது வேறேதேனும் வெளிநாட்டுச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி ஒரு முரண்படுகின்ற வாடிக்கையாளராக (அதாவது, அதன் கட்டபாட்டை நிறைவேற்றுவதற்கு வங்கியுடன் ஒத்துழைக்காதவராக காணப்பட்டால், வங்கியானது, அவ்வாடிக்கையாளரை ஒரு முரண்படுகின்ற வாடிக்கையாளராகப் பெயர்க்குறித்து அத்தகையவாறு அறிக்கையிட்டு அவ்வாடிக்கையாளரின் ஏதேனும் கணக்கை முடிவிட்டு அவ்வாறு செய்வதனால் வாடிக்கையாளருக்கு ஏற்படக்கூடிய எவையேனும் நட்டங்கள், சேதங்கள், செலவுகள் முதலியவற்றுக்கு அதன்பாலான ஏதேனும் பொறுப்பின்றி மேற்கொண்ட அறிவித்தலுடனோ அதுவின்றியோ உடனடியாகத் தொடர்பை முடிவுறுத்துவதற்கு உரித்துடையதாகும்.
- வங்கியின் தனித்தற்முனியில் இந்தியநிபந்தனைகள் காலத்துக்குக்காலம் திருத்தப்படலாம், அவற்றுக்கு எதுவும் சேர்க்கப்படலாம் அல்லது அவை மாற்றிடுசெய்யப்படலாம் என்பதுடன், அத்தகைய ஏதேனும் திருத்தம், சேர்க்கை அல்லது மாற்றிடு வங்கியினால் வாடிக்கையாளருக்கு அறிவிக்கவும்கூடும். திருத்தப்பட்டவாறான, சேர்க்கப்பட்டவாறான அல்லது மாற்றிடுசெய்யப்பட்டவாறான அத்தகைய நியதிநிபந்தனைகளை வங்கியின் தலைமையலுவலகத்தின் வங்கித்தொழில் மண்டபத்திலும் கிளையலுவலகங்களிலும் வெளிக்காட்டுகைத்தல், அத்தகைய திருத்தம், சேர்க்கை அல்லது மாற்றிடுபற்றிய போதிய அறிவிப்பாகக் கருதப்படும்.
- அத்தகைய அறிவிப்பின் பின்னர் வங்கியிலுள்ள கணக்கை அல்லது கணக்குகளைத் தொடர்ந்து தொழிற்படுத்துவதன்மூலம் வங்கியினால் செய்யப்பட்ட மேற்போந்த நிபந்தனைகளிலான அத்தகைய ஏதேனும் திருத்தத்துக்கு, சேர்க்கைக்கு அல்லது மாற்றிடுக்கு வாடிக்கையாளர் உடன்படுகின்றாரென, இந்தியநிபந்தனைகளின் திருத்தம், சேர்க்கை அல்லது மாற்றிடுபற்றிய அறிவித்தல் திகதியிலிருந்து இவ்வாறானவாறு வாடிக்கையாளர் தமது ஆட்சேபனைகளைத் தெரிவித்திருந்தாலொழிய, கருதப்படும்.
- முழு அறிவுடனும் புரிந்துணர்வுடனும் திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க, இலங்கை வங்கித்தொழில் சட்டத்தின் 77ஆம் பிரிவின் ஏற்பாடுகளினது நியதிகளின்படியும் இந்த ஒருப்பாடு வழங்கப்பட்டுள்ளதென வாடிக்கையாளர் உறுதிப்படுத்துகின்றார்.

விசா பற்று அட்டைக்கான நியதிகளும் நிபந்தனைகளும்

- வங்கியினால் வழங்கப்பட்ட விசா பற்று அட்டை, ஒரு கட்டணத்துக்காக அட்டை வைத்திருப்போருக்குச் சேவைகள், நன்மைகள் மற்றும் சிறப்பரிமைகளை வழங்கும் கருத்துருவின்மீது தொழிற்படுகின்றது (Ujrah).
- வங்கியினால் வழங்கப்பட்ட விசா பற்று அட்டை, அட்டைவைத்திருப்பவரின் சொந்தப் பாவனைக்காக மட்டுமேயாவதுடன், கைமாற்றத்தக்கதல்ல.
- விசா பற்று அட்டை எல்லா நேரங்களிலும் வங்கியின் ஆதனமாகவிருத்தல் வேண்டுமென்பதுடன், வங்கியின் வேண்டுகோளின்மேல் நிபந்தனையின்றியும் உடனடியாகவும் வங்கிக்குத் திருப்பிக்கொடுக்கப்படுதலும் வேண்டும்.
- அட்டைவைத்திருப்பவர் அவரது, அவளது ஆளுக்குரிய அடையாளங்கானல் இலக்கத்தை (PIN) கண்டிப்பான முறையில் அந்தரங்கமானதாக வைத்திருத்தல் வேண்டுமென்பதுடன், எந்நேரத்திலும் அல்லது எவையேனும் சூழ்நிலைகளின்கீழ் எவையேனாவாறு அத்தகைய இலக்கத்தை வெளியிடாதிருப்பதற்கும் பொறுப்பேற்கின்றார். 'PIN' என்பது, அட்டைவைத்திருப்பவருக்காக வங்கியினால் அந்தரங்கமானமுறையில் தோற்றுவிக்கப்பட்ட மூல ஆளுக்குரிய அடையாளங்கானல் இலக்கமென்றும் அட்டைவைத்திருப்பவரினால் பயனுறுத்தப்பட்ட ஏதேனும் பதிலிடென்றும் பொருளாதலும் வேண்டும்.
- வங்கியின் விசா பற்று அட்டை இல்லாமிய வங்கித்தொழில் கோட்டாடுகளின்கீழ் (ஒரடியா) முனையப்படுவதுடன், உள்நாட்டிலும் சர்வதேசரீதியிலும் தடைசெய்யப்பட்ட கொடுக்கல்வாங்கல்களுக்காகப் பயன்படுத்தப்படுதலுமாகாது. இணங்கியொழுக்கான எதிர்நோக்கப்படி, அட்டைச் சேவையை அல்லது, அத்துடன் தொழில் உறவுமுறையை நிறுத்திவிடுவதற்கான உரிமையை வங்கி ஒதுக்கிவைக்கின்றது.
- எவ்வாறாயினும் பயனுறுத்தப்பட்ட விசா பற்று அட்டையைப் பயன்படுத்தியதன்மூலம் செய்முறைப்படுத்தப்பட்ட அல்லது பயனுறுத்தப்பட்ட எல்லாக் கொடுக்கல்வாங்கல்களுக்காகவும் அட்டைவைத்திருப்பவர் முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டுமென்பதுடன், விசா பற்று அட்டையின்மூலம் செய்யப்பட்ட ஏதேனும் மீளப்பெறுகையின், கைமாற்றுகையின், கொடுப்பனவின் தொகையை அவரது, அவளது கணக்குக்குப் பற்றுவைக்கும்படி வங்கிக்கு அதிகாரமளித்தலும் வேண்டும்.
- ஏற்புடையப்பாலவிடத்தெல்லாம் வங்கியின் தன்னியக்கக் கொடுக்கல்வாங்கல் எந்திர

- வலையமைப்பு (ATM), விசா தொடர்புமுறைமை வலையமைப்பு அல்லது வேறேதேனும் உள்நாட்டு வலையமைப்பின்மூலம் செய்யப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பான எல்லா விதிப்பளவுகளையும் விசா அட்டையைப் பயன்படுத்தியமை தொடர்பான சட்டப்படியான கட்டணம் அல்லது வேறு நியமித்திருப்பதையான விதிப்பளவுகள் அவையேனுமிருப்பின் அவையுட்பட்ட எவையேனும் பொறுப்புக்களையும் அவரது..அவளது..அவர்களது கணக்குக்குப் பற்றுவைக்கும்படி அட்டைவைத்திருப்பவர் வங்கிக்கு மேலும் அதிகாரமளிக்கின்றார்.
8. ஒரு கூட்டுக்கணக்கின் விடயத்தில், விசா பற்று அட்டையின் பயன்பாட்டிலிருந்து எழுகின்ற எல்லாக் கொடுக்கல்வாங்கல்களுக்காகவும் எல்லாத் திறத்தவர்களும் கூட்டாகவும் தனித்தனியாகவும் ஆளாதல் வேண்டும்.
9. கணக்குவைத்திருப்பவர் (கள்) விசா பற்று அட்டைமூலம் செய்முறைப் படுத்தப்பட்ட எல்லாக் கொடுக்கல்வாங்கல்களும்பற்றிய வங்கியின் பதிவேடுகளையும் கூற்றுக்களையும் முற்றானவையென்றும் எல்லா நோக்கங்களுக்காகவும் அவரை..அவளை..அவர்களைப் பிணிக்கின்றவையென்றும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
10. அட்டைவைத்திருப்பவரினால் பெறப்பட்ட விசா பற்று அட்டை தொலைந்து போனால் அல்லது களவாடப்பட்டால், அவர்..அவள் உடனடியாக வங்கிக்கு அறிவித்தல் வேண்டுமென்பதுடன், அவர்..அவள் வங்கிக்கு எழுத்திலான உறுதிப்பாட்டையும் கொடுத்தலும் வேண்டும். அட்டைவைத்திருப்பவர், தொலைந்துபோன, களவாடப்பட்ட அல்லது அவரது..அவளது அதிகாரமின்றிப் பயன்படுத்தப்பட்ட விசா பற்று அட்டையின் பாவனையினால் ஏற்பட்ட ஏதேனும் நட்டத்துக்காக வங்கியைப் பொறுப்பாக்குதலாகாது.
11. விசா பற்று அட்டையின் பாவனை, வங்கியின் நிலவுகின்ற விதிகள், ஒழுங்கு விதிகள் மற்றும் விசா பற்று அட்டைக்கு அல்லது வேறுவகையாகக் காப்பீடுசெய்யப்பட்ட எல்லாச் சேவைகளையும், வசதிகளையும், கொடுக்கல்வாங்கல்களையும் ஆளுகின்ற எவையேனும் நியதிநிபந்தனைகளுக்கு அமைந்ததாதல் வேண்டும்.
12. வங்கியினால் வழங்கப்பட்ட விசா பற்று அட்டை வழங்குதலைத் திகழியிலிருந்து ஐந்து (05) ஆண்டுகளுக்குத் தற்போது செல்லுபடியாகவுள்ளது. விசா பற்று அட்டையின் எல்லா மாற்றீடுகளும் புதுப்பித்தல்களும் காலத்துக்குக்காலம் வலுவிலுள்ள நிலவுகின்ற நியதிநிபந்தனைகளுக்கு அமைந்தவையாதல் வேண்டும்.
13. அட்டைவைத்திருப்பவருக்கு ஏதேனும் முன்னறிவித்தலின்றி அல்லது கொடுக்கப்பட்ட எவையேனும் காரணங்கள் இன்றி விசா பற்று அட்டையை இரத்துச் செய்வதற்கு, மீளப்பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு வங்கி முழுத் தற்புணியு் கொள்வதாதல் வேண்டும். அட்டை வைத்திருப்பவர் விசா பற்று அட்டையின் பாவனையை முடிவறுத்துவதற்கு முடிபுசெய்யும் பட்சத்தில், அவர்..அவள் 7 நாட்களுக்குக் குறையாத முன்னறிவித்தலை வங்கிக்கு எழுத்தில் கொடுத்தல் வேண்டுமென்பதுடன், உடனடியாக விசா பற்று அட்டையைத் திருப்பிக்கொடுத்து அதற்கான செல்லுபடியுள்ள பற்றுச்சீட்டைப் பெறுதலும் வேண்டும்.
14. எத்தகையதான எக்காரணத்துக்காகவேனும் அட்டைக்கு மதிப்பளிக்காது விடப் படுகின்றபொழுது வங்கி பொறுப்பாகாது. அட்டைக் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் அட்டைவைத்திருப்பவரினால் வங்கிக்குப் போகுமதியான நிலுவையாகவுள்ள விதிப்பளவுகளைப் பற்றுவைப்பதற்காகப் போதியனவற்ற நிதிகள் இருக்கும்பட்சத்தில், விசா பற்று அட்டையின்மீது கிடைக்கக்கூடியனவான எல்லாச் சேவைகளும், அட்டைவைத்திருப்பவர் தொடர்புட்ப எல்லா விதிப்பளவுகளையும் கொடுத்துத்தீர்த்து அவற்றை மீளச்செய்யுமாக்குவிப்பதற்காக எழுத்தில் வேண்டுகோளொன்றை விடுக்கும் அத்தகைய காலவரை இடைநிறுத்தப்படும்.
15. அட்டைவைத்திருப்பவர், அவரது..அவளது அறிவுடன் அல்லது அவரது..அவளது அதிகாரத்துடன் செய்யப்பட்டதாயினுஞ்சரி, அல்லதாயினுஞ்சரி, விசா பற்று அட்டையின் பாவனையை உட்படுத்துகின்ற ஏதேனும் மீளப்பெறுகை, கைமாற்றுகை அத்துடன்..அல்லது கொடுக்கல்வாங்கல் தொகைக்காக (அட்டைவைத்திருப்பவருக்கு ஏதேனும் (முன்னறிவித்தலின்றி) அட்டைவைத்திருப்பவரின் கணக்குக்கு (கணக்குகளுக்கு) பற்று வைக்கும்படி அழிக்கமுடியாதவகையில் இத்தால் வங்கிக்கு அதிகாரமளிக்கின்றார்.
16. விசா பற்று அட்டையைப் பயன்படுத்திப் பெறப்பட்ட பண்டங்களின் அத்துடன் ..அல்லது சேவைகளின் தரம், அளவு, போதியதார்த்தம் மற்றும் ஏற்றுக்கொள்குதல்மைக்காக அல்லது ஒரு வணிகரினால் விதிக்கப்பட்ட ஏதேனும் மிகைக்கட்டணத்துக்காக அல்லது ஒரு வணிகரினாலான ஏதேனும் அட்டைக் கொடுக்கல்வாங்கலின் வேறேதேனும் மீறுகைக்காக அல்லது புரியாமைக்காக வங்கி எவ்வகையிலும் பொறுப்பாகாது.
17. அட்டைவைத்திருப்பவரின் கணக்குக்குப் பற்றுவைக்கப்பட்டிருந்து பணம் செலுத்திடு செய்யப்பயாதபட்சத்தில், அல்லது வேறொரு வங்கியின் தன்னியக்கக் கொடுக்கல்வாங்கல் எந்திரத்தில் அட்டை பயன்படுத்தப்படும்போது குறைவாகச் செலுத்திடு செய்யப்படும் பட்சத்தில், அட்டைவைத்திருப்பவர் முறையான கொடுக்கல்வாங்கலுக்காக..தொகைக்காக உரிமைக்கோரிக்கையொன்றைச் சமர்ப்பிப்பார். எந்த வங்கியின் தன்னியக்கக் கொடுக்கல்வாங்கல் எந்திரம் பயன்படுத்தப்பட்டதோ அந்த முறையான வங்கியுடன் அத்தகைய உரிமைக்கோரிக்கையைச் சரிபார்த்தபின்னர் உரிமைகோரப்பட்ட தொகைக்கான பதிவீட்டை வங்கி எதிர்பாராக்கும். 3 மாதங்கள் வரையான கொடுக்கல்வாங்கல்களுக்காக அட்டைவைத்திருப்பவர் உரிமைகோரமுடியும்.
18. வங்கி, அதன் தனித்தறுணியின்படி விசா பற்று அட்டையின் பாவனையுடன் இணைந்த இந்நியதிநிபந்தனைகள் அத்துடன் அல்லது சிறப்பரிமைகளுள் எவற்றையும் திருத்துவதற்கு, குறைநிரப்புவதற்கு அல்லது வேறுபடுத்துவதற்கு எந்நேரத்திலும் உரித்துடையாதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய திருத்தம், குறைநிரப்புக்கை அல்லது வேறுபாடு அட்டைவைத்திருப்பவரைப் பிணிப்பதாதலும் வேண்டும்.
19. அட்டைவைத்திருப்பவர், தேவைப்படுகின்றவாரும் தேவைப்படுகின்ற போதும் மூகொள்வனவுகளைச் செய்வதற்கும் வெளிநாட்டுத் தன்னியக்கக் கொடுக்கல்வாங்கல் எந்திரங்களிலிருந்து (விசா உறுப்பினர்) நானயத்தை மீளப்பெறுவதற்கும் விசா பற்று அட்டையைச் சர்வதேசரீதியில் பயன்படுத்த முடியும். இவ்வசதியைச் செயலுாக்குவிப்பதற்கு, அட்டைவைத்திருப்பவரினால் வெளிநாட்டுப் பயணம்பற்றி வங்கிக்கு முன்க்கட்டியும் சேவைகளைச் செய்வழக்கச் செய்வதற்குத் திருப்பிவருவதன்மேலும் அறிவிக்கப்படுதல் வேண்டும்.
20. வங்கியின் ஷரியா மேற்பார்வைப் பேரவையினால் விதிக்கப்பட்ட 'AAOIF' நியமங்களும் வழிகாட்டுநெறிக்கும், ஷரியா இணங்கியொழுக்கை தொடர்பான பிணக்கின் விடயத்தில் பொருள்கோடல்களுக்கான.. தெளிவுபடுத்துதல்களுக்கான அடிப்படையாகவிரும்பும்.
21. இலத்திரியல் நிதியக் கைமாற்றுகை அட்டைகளுக்காக (EFTC) இலங்கை மத்திய வங்கி, செலாவணிக் கட்டுப்பாட்டாளருக்கான வெளிப்படுத்துகை.
- அ) கணக்குத் திறக்கும் படிவத்தில் வாடிக்கையாளரினால்.. வாடிக்கையாளர்களினால் மேலே கொடுக்கப்பட்ட எல்லா விபரங்களும் உண்மையானவையும் செம்மையானவையும் என வாடிக்கையாளர்..கள் வெளிப்படுத்துகின்றார்.. வெளிப்படுத்துகின்றார்.
- ஆ) 2005 செப்டெம்பர் 19 ஆந்திகைய 1411:5 ஆம் இலக்க அதிவேசை வர்த்தமாளியில் வெளிப்படுத்தல் அறிவித்தலில் மூசெலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டவையும் அவற்றுக்கமைய அட்டையானது வெளிநாட்டுச் செலாவணியிலான கொடுக்கல்வாங்கல்களுக்காகப் பயன்படுத்தப்

படக்கூடியவையுமான நிபந்தனைகள்பற்றி வாடிக்கையாளர்..கள் அறிந்துள்ளார்..அறிந்துள்ளார் என வாடிக்கையாளர்..கள் இத்தால் உறுதிப்படுத்துகின்றார்..உறுதிப்படுத்துகின்றார் என்பதுடன், சொல்லப்பட்ட நிபந்தனைகளைக் கடைப்பிடிப்பதற்கு வாடிக்கையாளர்..கள் இத்தால் பொறுப்பேற்கின்றார் .. பொறுப்பேற்கின்றார்.

இ) செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் நோக்கத்துக்காக அமானா வங்கி தேவைப்படுத்தக்கூடியவாறாக வாடிக்கையாளருக்கு..வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட அட்டைமீது வெளிநாட்டுச் செலாவணியில் வாடிக்கையாளரினால்.. வாடிக்கையாளர்களினால் நிறைவேற்றப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள்மீதான ஏதேனும் தகவலை வழங்குவதற்கு வாடிக்கையாளர்..கள் மேலும் உடன்படுகின்றார்..உடன்படுகின்றார்.

ஈ) வாடிக்கையாளர்..கள், அவர்..அவள்..அவர்கள் நாட்டைவிட்கன்றால் அல்லது வெளிநாட்டு ஊழியத்துக்காக இலங்கையை விட்டுச் சென்றால் பற்று அட்டையை(களை) அமானா வங்கிக்கு அவர்..அவள்..அவர்கள் ஒப்படைப்பதற்குப் பொறுப்பேற்பதற்காகவும் உறுதிப்படுத்துகின்றார்..உறுதிப்படுத்துகின்றார்.

உ) வாடிக்கையாளர்/கள், அவருக்கு..அவளுக்கு..அவர்களுக்கு வழங்கப்பட்ட EFTC படிவமீது அதிகாரமளிக்கப்பட்டவாறு வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல்கள் நிறைவேற்றப்படுகின்றனவெனச் சந்தேகிப்பதற்கு நியாயமான ஏதுக்கள் இருப்பின், EFTC இன் மீதான வெளிநாட்டுச் செலாவணிக் கிடைக்கக்கூடியமையை இடைநிறுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரி தேவைப்படுத்தப்படுகின்றாரென்பதை அறிந்துள்ளார்..அறிந்துள்ளார்.

E - கூற்று வசதிக்கான நியதிகளும் நிபந்தனைகளும்

1. E - கூற்று வசதி, வாடிக்கையாளரின் இடரில் அமானா வங்கி PLC இன் வாடிக்கையாளர்களுக்கு முனையப்படுகின்றது.
2. இவ்வசதியைப் பெறுவதன்மூலம் வாடிக்கையாளர் நடப்புக் கணக்கு..கள் அல்லது சேமிப்புக் கணக்கு..கள் தொடர்பான அவரது கணக்குக்கூற்றுக்களை வங்கிக்கு வாடிக்கையாளரினால் கொடுத்துதவிப்பட்ட மின்னஞ்சல் முகவரினுடாக அனுப்பப்படி அமானா வங்கி PLC க்கு அதிகாரமளிப்பதுடன், வங்கிக்கு வேண்டுகோளும் விடுக்கின்றார்.
3. கணக்குக்கூற்றுக்கள் அனுப்பப்படவேண்டிய செம்மையான செயலூக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை வங்கிக்குக் கொடுத்துதவிதல் வாடிக்கையாளரின் கடமையாகும்.
4. E - கூற்று வசதிக்காகப் பதிவுசெய்தவதன்மூலம் இணையத்தளத்தினூடாகக் கணக்குக் கூற்றுக்கள் கடத்தப்படுவதற்கு வாடிக்கையாளர் உடன்படுவதுடன், இணையத்தளத்தினூடாக.. மின்னஞ்சலினூடாகத் தகவலைக் கடத்துதல், அத்தகைய கடத்துதலின் உள்ளார்ந்த தன்மை காரணமாக வழுவற்றதென உத்தரவாதமளிக்கமுடியாதென்பதைத் தாம் அறிந்துள்ளாரெனவும் ஒப்புறுதி செய்கின்றார்; அத்துடன் கடத்தலில் விளைவிக்கப்பட்ட அத்தகைய வழக்களுக்காக வங்கி பொறுப்பாதலாகாதென்றும் உடன்படுகின்றார்.
5. E - கூற்று வசதிக்காகப் பதிவுசெய்த திகதியிலிருந்து வங்கியானது, வாடிக்கையாளரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டவாறான கணக்குக்கூற்றுக்களை மட்டுமே வங்கிக்குக் கொடுத்துதவிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு உடன்பட்டுக் கொள்ளப்பட்டவாறு அடிக்கடியாக மின்னஞ்சலினூடாகக் கடத்துதல் வேண்டும்.
6. வாடிக்கையாளர் தான் கூற்றுக்களைப் பெறுவதற்கு, வங்கியானது தொழிலின் சாதாரண நெறியில் வங்கியினால் விதிக்கப்பட்ட வழமையான விதிப்பளவுகளுக்கமைய அவற்றை வழங்குதல் வேண்டும்.
7. வாடிக்கையாளர் இவ்வசதியினூடாகக் கணக்கின்.. கணக்குகளின்மீதான எவையேனும் கொடுக்கல்வாங்கல்களை நாடாத்துவதற்கு உரித்துடையவராதலாகாது.
8. அவ்வாறு மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட வாடிக்கையாளரின் கணக்குக் கூற்றுக்கள் எவரேனும் அதிகாரமளிக்கப்படாத ஆட்களுக்கு வெளிவிடப்படாதிருப்பதனை அல்லது அவர்களினால் அணுகப்பட்டிருப்பதனை உறுதிப்படுத்துவது வாடிக்கையாளரின் பொறுப்பாதல் வேண்டுமென்பதுடன், மேற்போத்தவற்றின் பொதுமைக்குப் பங்கமின்றி வாடிக்கையாளர் இவ்வசதியைப் பெற்று தொடர்ந்து பயன்படுத்துவதன்மூலம், கூற்றுக்களில் அடங்கியுள்ள அத்தகைய தகவல் எவரேனும் முன்னாற்றத்தவரினால் அணுகப்படின வாடிக்கையாளர் உறக்கூடிய எவையேனும் நடடங்களுக்காக வங்கி பொறுப்பாதலாகாதெனவும் உடன்படுகின்றார்.
9. எந்நேரத்திலும் வங்கியினால் உறப்படக்கூடிய, அதற்கு ஏற்படக்கூடிய, வங்கிக்கெதிராகக் கொணரப்படக்கூடிய அல்லது செய்யப்படக்கூடிய அல்லது வங்கியினால் உறப்பட்ட அல்லது அதற்கு ஏற்பட்ட அத்துடன் மேலேயுள்ளவாறாக வாடிக்கையாளரின் வேண்டுகோளின்மேல் வாடிக்கையாளருக்கு E - கூற்று வசதியை வங்கி வழங்குவதிலிருந்து அல்லது அது சம்பந்தமாக மற்றும் அதற்கிணங்க அதன்மீது செயலாற்றுவதன்மேல் ஒன்றில் நேரடியாக அல்லது நேரடியாகவல்லாமல் காலத்துக்குக் காலம் எழுந்துள்ள நடடங்கள், நடவடிக்கைகள், சேதங்கள், வழக்குநடவடிக்கைகள்,செலவுதொகைகள், செலவுகள், உரிமைக்கோரிக்கைகள் மற்றும் கோரிக்கைகள் எல்லாவற்றுக்குமெதிராக எல்லா நேரங்களிலும் வங்கிக்கு நடடோத்தரவாதமளித்து வங்கியை நடடோத்தரவாதமளிக்கப்பட்டதாக வைத்திருப்பதற்கும் அவற்றிலிருந்து தீங்கேற்படாது வங்கியைக் காப்பாற்றுவதற்கும் வாடிக்கையாளர் பொறுப்பேற்றல் வேண்டும்.
10. காலத்துக்குக்காலம் இவ்வசதி தொடர்பில் வங்கியினால் விதிக்கப்படக்கூடிய இயைபான எல்லா விதிப்பளவுகளையும் வாடிக்கையாளர் செலுத்துதல் வேண்டும்.
11. இதன்னை அடங்கியுள்ள ஏதேனும் ஏற்பாடு எவ்வாறிருப்பினும், வாடிக்கையாளரினால் வழங்கப்பட்டவாறான அத்தகைய மின்னஞ்சல் முகவரி எத்தகையதுமான எக்காரணத்துக்காகவேனும் அணுகத்தக்கதல்லாதிருப்பின் (வங்கியினாலான தொழினுட்பப் பிழையொன்றுட்பட) வங்கியானது வாடிக்கையாளரின் கடைசியாக அறியப்பட்ட அஞ்சல் முகவரிக்குத் தான் கூற்றொன்றை அனுப்பலாமென்பதுடன், அதன்மேல் இதன் நியதிகளின்கீழ் எத்தகையனவுமான பொறுப்புக்களிலிருந்தும் பொறுப்பிலிருக்கப்படுதலும் வேண்டும்.
12. எப்பட்சத்திலும் வங்கியானது, வங்கியின் தனித்தறுணியில் எந்நேரத்திலும், எவரேனும் வாடிக்கையாளர்களுக்கு E - கூற்று வசதியை வழங்கமுற்க்கலாம் அல்லது வழங்குவதனை நிறுத்திவிடலாம்.
13. இந்நியதிநிபந்தனைகள், வங்கியின் 'பொது நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும்' மற்றும் வாடிக்கையாளரினால் பெறப்பட்ட எவையேனும் வங்கித்தொழில் வசதிகள் தொடர்பில் வங்கியினால் விதிக்கப்படக்கூடியவாறான வேறு நிபந்தனைகளுக்கும் மேலதிகமானவையாகவும் அவற்றுக்குப் பதிலீடல்லாதவையாகவழிகுத்தல் வேண்டுமென்பதுடன், வாடிக்கையாளர், சொல்லப்பட்ட 'பொது நியதிகளினாலும் நிபந்தனைகளினாலும்' காலத்துக்குக்காலம் வங்கியிடமிருந்து வாடிக்கையாளரினால் பெறப்பட்ட எவையேனும் வங்கித்தொழில் வசதிகள் தொடர்பில் வங்கியினால் விதிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு நிபந்தனைகளினாலும் தொடர்ந்து பிணிக்கப்பட்டவராதலும் வேண்டும்.
14. இந்நியதிநிபந்தனைகள் இலங்கையின் சட்டங்களினால் ஆளப்படுதல் வேண்டும்.

குறுஞ்செய்திச் சேவை (SMS) - வசதிக்கான நியதிகளும் நிபந்தனைகளும்

- இந்நியதிநிபந்தனைகளில் பின்வரும் சொற்கள் பின்வரும் பொருள்களைக் கொண்டிருத்தல் வேண்டும். 'SMS எச்சரிக்கை வசதி' - அமானா வங்கி PLC யுடன் பதிவுசெய்யப்பட்டவொரு கையடக்கத்தொலைபேசி இலக்கத்தினூடாக வாடிக்கையாளரின் கணக்குகள் தொடர்பான கொடுக்கல்வாங்கல்களின்மீதான எச்சரிக்கைகளைப் பெறுவதற்கு அமானா வங்கி PLC இன் வாடிக்கையாளரொருவருக்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள வசதி என்று பொருளாகும். 'வேலைநாள்' என்பது, இலங்கை மத்திய வங்கி வழிகாட்டுநெறிகளின்படி வங்கிகள் கிரமமான தொழிலுக்காக இலங்கையில் திறக்கப்படுகின்ற ஏதேனும் நாள் என்று பொருளாதல் வேண்டும். சந்தர்ப்பத்துக்கு முரணாகவிருந்தாலொழிய, ஆண்பாலைக் குறிக்கும் சொற்கள் பெண்பாலையும் உள்ளடக்குதல் வேண்டுமென்பதான், ஒருமை பன்மையையும் மறுதலையாகவும் உள்ளடக்குதலும் வேண்டும்.
- வாடிக்கையாளர் இவ்வசதியைப் பெறுவதன்மூலம் வங்கிக்கு வாடிக்கை யாளரினால் கொடுத்துதவப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கத்தினூடாக அவரது நடப்புக் கணக்குடன், கணக்குகளுடன் அல்லது சேமிப்புக் கணக்குடன், கணக்குகளுடன் இணைந்த அவரது பற்று அட்டை தொடர்பான கொடுக்கல்வாங்கல்கள்மீதான எச்சரிக்கைகளை அவருக்கு அனுப்புவதற்கு அமானா வங்கி PLC க்கு அதிகாரமளிப்பதுடன், வங்கிக்கு வேண்டுகோளும் விடுக்கின்றார்.
- கொடுக்கல்வாங்கல் எச்சரிக்கைகள் அனுப்பப்படவேண்டிய சொம்மையான, செயலாக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை வங்கிக்குக் கொடுத்துதவதல் வாடிக்கையாளரின் கடமையாகும். SMS எச்சரிக்கையைப் பெறாத அல்லது வலையமைப்பு கிடைக்கக்கூடியதாகவிராத பட்சத்தில் வங்கி பொறுப்பாக்கப்படமாட்டாது என்பதுடன், அத்தகைய ஏதேனும் பெறாமையற்றிய இடர், வாடிக்கையாளரினால் பொறுக்கப்பட்டு வாடிக்கையாளரினால் உற்ப்பட்ட ஏதேனும் நட்பம் அல்லது சேத்துக்காக வங்கி பொறுப்பாக்கப்படவும் மாட்டாது.
- SMS எச்சரிக்கை வசதிக்காகப் பதிவுசெய்வதன்மூலம் வாடிக்கையாளர், வலையமைப்பினூடாகக் கொடுக்கல்வாங்கல் எச்சரிக்கைகளைக் கடத்துவதற்கு உடன்படுவதுடன், வலையமைப்பினூடாக, SMS இனுடாகத் தகவலைக் கடத்துதலின் உள்ளார்ந்த தன்மைகாரணமாக அத்தகைய கடத்துதலை வழவற்றதென உத்தரவாதமளிக்கமுடியாதெனத் தாம் அறிந்துள்ளாரெனவும் ஒப்புறுதிசெய்கின்றார்; அத்துடன் கடத்துதலில் விளைவிக்கப்பட்ட அத்தகைய வழக்குகளுக்காக வங்கி பொறுப்பாதலாகாதென உடன்படுகின்றார்.
- வாடிக்கையாளர் இவ்வசதியினூடாகக் கணக்கு,கள் மீதான எவையேனும் கொடுக்கல்வாங்கல்களை நாடத்துவதற்கு உரித்துடையவராதலாகாது.
- SMS இனுடாக அனுப்பப்பட்ட வாடிக்கையாளரின் கொடுக்கல்வாங்கல் எச்சரிக்கைகள் எவரேனும் அதிகாரமளிக்கப்படாத ஆட்களுக்கு வெளிவிடப்பாதிருப்பதனை அல்லது அவர்களினால் அணுகப்பாதிருப்பதனை உறுதிப்படுத்துவது வாடிக்கையாளரின் பொறுப்பாதல் வேண்டுமென்பதுடன், மேற்போந்தவற்றின் பொதுமைக்குப் பங்கமின்றி வாடிக்கையாளர் இவ்வசதியைப் பெற்று தொடர்ந்து பயன்படுத்துவதன்மூலம் SMS இல் அடங்கியுள்ள அத்தகைய தகவல் எவரேனும் முன்றாந்திறத்தவரினால் அணுகப்படுவதன் வாடிக்கையாளர் உறக்கூடிய எவையேனும் நடடங்களுக்காக வங்கி பொறுப்பாதலாகாதெனவும் உடன்படுகின்றார்.
- எந்நேரத்திலும் வங்கியினால் உற்படக்கூடிய, அதற்கு ஏற்படக்கூடிய, வங்கிக்கெதிராகக் கொணரப்படக்கூடிய அல்லது செய்யப்படக்கூடிய அல்லது வங்கியினால் உற்படபட்ட அல்லது அதற்கு ஏற்பட்ட அத்துடன் மேலேயுள்ளவாறாக வாடிக்கையாளரின் வேண்டுகோளின்மேல் வாடிக்கையாளருக்கு SMS எச்சரிக்கை வசதியை வங்கி வழங்குவதிலிருந்து அல்லது அது சம்பந்தமாக மற்றும் அதற்கிணங்க அதன்மீது செயலாற்றுவதன்மேல் ஒன்றில் நேரடியாக அல்லது நேரடியாகவல்லாமல் காலத்துக்குக் காலம் எழுந்துள்ள நடடங்கள், நடவடிக்கைகள், சேத்துங்கள், வழக்குநடவடிக்கைகள்,செலவுதொகைகள், செலவுகள், உரிமைக்கோரிக்கைகள் மற்றும் கோரிக்கைகள் எல்லாவற்றுக்குமெதிராக எல்லா நேரங்களிலும் வங்கிக்கு நடடோத்தரவாதமளித்து வங்கியை நடடோத்தரவாதமளிக்கப்பட்டதாக வைத்திருப்பதற்கும் அவற்றிலிருந்து தீங்கேற்பாது வங்கியைக் காப்பாற்றுவதற்கும் வாடிக்கையாளர் பொறுப்பேற்றல் வேண்டும்.
- காலத்துக்குக்காலம் இவ்வசதி தொடர்பில் வங்கியினால் விதிக்கப்படக்கூடிய இடையான எல்லா விதிப்பனவுகளையும் வாடிக்கையாளர் செலுத்துதல் வேண்டும்.
- எப்பட்சத்திலும் வங்கியானது, வங்கியின் தனித்தற்றுணியில் எந்நேரத்திலும், எவரேனும் வாடிக்கையாளர்களுக்கு SMS எச்சரிக்கை வசதியை வழங்குமறுக்கலாம் அல்லது வழங்குவதனை நிறுத்திவிடலாம்.
- இந் 'நியதிநிபந்தனைகள்', வங்கியின் 'பொது நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும்' மற்றும் வாடிக்கையாளரினால் பெறப்பட்ட எவையேனும் வங்கித்தொழில் வசதிகள் தொடர்பில் வங்கியினால் விதிக்கப்படக்கூடியவாறான வேறு நிபந்தனைகளுக்கும் மேலதிகமானவையாகவும் அவற்றுக்குப் பதிலீடல்லாதவையாகவுமிருத்தல் வேண்டுமென்பதுடன், வாடிக்கையாளர், சொல்லப்பட்ட 'பொது நியதிகளினாலும் நிபந்தனைகளினாலும்' காலத்துக்குக்காலம் வங்கியிடமிருந்து வாடிக்கையாளரினாற் பெறப்பட்ட எவையேனும் வங்கித்தொழில் வசதிகள் தொடர்பில் வங்கியினால் விதிக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு நிபந்தனைகளினாலும் தொடர்ந்து பிணிக்கப்பட்டவராதலும் வேண்டும்.
- இந் 'நியதிநிபந்தனைகள்' இலங்கையின் சட்டங்களினால் ஆளப்படுதல் வேண்டும்.

இணையத்தள வங்கித்தொழில் வசதிக்கான நியதிகளும் நிபந்தனைகளும்

- இணையத்தள வங்கித்தொழில் வசதி, விண்ணப்பப்படிவத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட வாடிக்கையாளரினால், ஆட்களினால் புறநங்கலாகப் பயன்படுத்தப்படுதல் வேண்டுமென வாடிக்கையாளர், கள் உடன்படுகின்றார், உடன்படுகின்றார்.
- வாடிக்கையாளர், கள், பயன்படுத்துநர் அடையாள அட்டை, கடவுச்சொல், ஆளுக்கூறிய அடையாளங்காணல் இலக்கம் (PIN) என்பவற்றைக் கண்டியுபான முறையில் அந்தரங்கமானவையாக வைத்திருப்பதற்கும், ஒரு முறைமை முறிவைப் பின்பற்றி இணையத்தள வங்கித்தொழில் வசதியை மீளநிலைப்படுத்துவதற்கு அத்தகைய விரங்களை வங்கியின் பிரதிநிதிகளுக்கு வெளிவிடுதல் அவசியமாகவுள்ள நிலைமைகளுக்காகவுன்றி ஏதேனும் நிலைமையின்கீழ் வங்கியின் பிரதிநிதிகளுட்பட்ட எவரேனும் திறத்தவருக்கு அத்தகைய தகவலை வெளிவிடாதிருப்பதற்கும் பொறுப்புடையவராவர்.
- எவரேனும் திறத்தவரினால் பயன்படுத்துநர் அடையாள அட்டை, கடவுச்சொல், PIN என்பவற்றின் ஏதேனும் அதிகாரமளிக்கப்படாத பாவனைபற்றி அறியவருவதன்மேல் வாடிக்கையாளர்,கள் உடனடியாக வங்கிக்கு அறிவித்தல் வேண்டும்.
- வாடிக்கையாளரின் வேண்டுகோள்கள் வாடிக்கையாளரினால் தொடக்கப்பட வில்லையென வங்கி அதன் தனித்தற்றுணியின்படி நியாயமாக நம்பினால், அத்தகைய வேண்டுகோள்களை அனுமதிப்பதற்கு வங்கி பிணிக்கப்பட்டதல்ல.
- எழுத்திலான முன்னறிவித்தலின்றி எந்நேரத்திலும் இணையத்தள வங்கித்தொழில் வசதியைப் பயன்படுத்துவதினுடாக வங்கிக்கான வாடிக்கையாளரின் அறிவுறுத்தல்களை மீளப்பெறுவதற்கான உரிமையை வங்கி ஒதுக்கிவைக்கின்றது.
- இணையத்தள வங்கித்தொழில் வசதியைப் பயன்படுத்துவதன்மூலம் செய்முறைப்படுத்தப்பட்ட அல்லது பயனுறுத்தப்பட்ட எல்லாக் கொடுக்கல் வாங்கல்களுக்குமான முழுப்பொறுப்பையும் வாடிக்கையாளர்,கள் ஏற்கின்றார், ஏற்கின்றார்.
- தவறுகையிலுள்ள நாளாந்தக் கொடுக்கல்வாங்கல் எல்லைக்குயர்வான நாளாந்தக் கொடுக்கல்வாங்கல் எல்லையைத் தெரிவுசெய்வதிலிருந்து எழுகின்ற இடருக்கான பொறுப்பை வாடிக்கையாளர்,கள் ஏற்கின்றார், ஏற்கின்றார்.
- வங்கியினால் பேணப்பட்ட கொடுக்கல்வாங்கற் பதிவேடுகளை முற்றானவையும் இறுதியானவையுமென வாடிக்கையாளர்,கள் ஏற்பதுடன், எல்லா நோக்கங்களுக்காகவும் எல்லா நேரங்களிலும் அவற்றினால் பிணிக்கப்படுதலும் வேண்டும்.
- முன்னறிவித்தலின்றி எந்நேரத்திலும் இணையத்தள வங்கித்தொழில் வசதியை முடிவுறுத்துவதற்கு அல்லது இரத்துச்செய்வதற்கு வங்கி முழுத்தற்றுணிபு கொண்டதாதல் வேண்டும்.
- இணையத்தள வங்கித்தொழில் வசதியின் பிறழ்செயலாற்றுகை அத்துடன், அல்லது முறிவு அல்லது இணையத்தள வங்கித்தொழில் வசதியினூடாக வங்கிக்கு அறிவிக்கப்பட்ட கணக்குவைத்திருப்பவரின் அறிவுறுத்தல்களுக்கு இசைக்கொடுவதற்கு வங்கி தவறியமை அத்துடன், அல்லது தாமதித்தமை காரணமாக ஏற்படுகின்ற எத்தகையதுமான ஏதேனும் நடடம் அல்லது சேத்துக்கெதிராக வங்கியை நடடோத்தரவாதமளிக்கப்பட்டதாக வைத்திருப்பதற்கும் தீங்கேற்பாது காப்பாற்றுவதற்கும் வாடிக்கையாளர்,கள் உடன்படுகின்றார், உடன்படுகின்றார்.
- இணையத்தள வங்கித்தொழில் வசதியைப் பயன்படுத்துதல் வாடிக்கையாளரின், வாடிக்கையாளர்களின் தனி இடிலிருக்குமென வாடிக்கையாளர்,கள் உடன்படுவதுடன், வாடிக்கையாளர்,கள், மேலே வாசகம் 10 இன் உள்ளீடுகள் எவ்வாறிருப்பினும் அவற்றுக்குப் பங்கமின்றியும், இணையத்தள வங்கித்தொழில் வசதியின் பாவனை தொடர்பான அல்லது அதன் காரணமாக ஏற்படுகின்ற எவையேனும் மற்றும் எல்லா இடர்களையும் ஏற்றலும் வேண்டும்.
- சொல்லப்பட்ட இணையத்தள வசதியைப் பயன்படுத்துகின்ற கூட்டுக் கணக்கு வைத்திருப்போரின் விடயத்தில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குவைத்திருப்போரினால் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருப்பதனைப் பொருட்படுத்தாது இணையத்தள வங்கித்தொழில் வசதியின் பாவனையின்மூலம் தொடக்கப்பட்ட எல்லாக் கொடுக்கல்வாங்கல்களுக்காகவும் அவர்கள் எல்லோரும் மற்றவற்றுக்கிடையில் கூட்டாகவும் தனித்தனியாகவும் பொறுப்பாவர்.
- நடப்பு, சேமிப்பு அல்லது வேறெவையேனும் கணக்குகளின் தொழிற்பாட்டை ஆளுகின்ற எல்லா விதிகளும் ஒழுங்குவிதிகளும் அத்தகைய கணக்குகள் தொடர்பான இணையத்தள வங்கித்தொழில் கொடுக்கல்வாங்கல்களுக்கு ஏற்புடையுப்பாலனவாதல் வேண்டுமென வாடிக்கையாளர்,கள் உடன்படுகின்றார், உடன்படுகின்றார்.
- வங்கியானது இந்நியதிநிபந்தனைகளுள் எவற்றையும் மற்றும் ஏற்புடையுப் பாலனவான கடடணங்கவையும் எந்நேரத்திலும் முன்னறிவித்தலின்றித் திருத்துவதற்கு, குறைநிரப்புதற்கு அல்லது வேறுபடுத்துவதற்கு உரித்துடையதாதல் வேண்டும்.
- இதன் நியதிநிபந்தனைகள் தொடர்பாக எழுகின்ற எவையேனும் பிணக்குகள் இலங்கையின் சட்டங்களுக்கிணங்கப் பொருள்கொள்ளப்படுதல் வேண்டுமென்பதுடன், இலங்கை நீதிமன்றங்கள் அவைபற்றிப் புறநங்கலான நியாயாதிக்கத்தையும் கொண்டிருக்கின்றன.